

வாகனங்களுக்கான குத்தகை வசதிகள்

நாங்கள் வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குகின்றோம்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகையான வாகனங்களும் இதிலடங்கும்.

உ+ம் - மோட்டார்கார், மோட்டார்வான், மோட்டார் லொறி, கனரக இயந்திர வாகனங்கள், மோட்டார் பஸ், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய வாகனங்கள்.

இயந்திரங்களுக்கான நிதிக் குத்தகை வசதிகள்

எமது இலகு கடன் தகைமைகளை பூர்த்திசெய்யும் அனைத்து தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக நாம் குத்தகை வசதிகளை வழங்குவோம்.

குத்தகைக்கான நிதித்தொகையும் வட்டி வீதமும்

சிங்கர் பினான்ஸ் ஆனது போட்டித்தன்மையான வட்டி வீதங்களையும் கட்டணங்களையும் மாதாந்த தவணைக்கட்டணங்களையும் வெளிப்படை தன்மையுடன் வழங்குகிறது. அதே போல் வாடிக்கையாளரின் கடன் நிலைமை மற்றும் மீள் செலுத்தும் தன்மை பொறுத்து வாகனம் அல்லது இயந்திரம் குத்தகைக்கு விடப்படும்.

குத்தகையின் நிதித்தொகை, வட்டி வீதம் மற்றும் ஏனைய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் பற்றிய அறிவுறுத்தல்களை எமது நிறுவன பிரதிநிதியிடமிருந்து குத்தகை ஒப்பந்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பெற்றுக்கொள்ளும்படி சிங்கர் பினான்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றது.

குத்தகை வசதி சம்பந்தமான ஏனைய அறிவுறுத்தல்கள்

நிதித்தொகை, தவணைக்கட்டணம், அதிகூடிய மீள்செலுத்துகை காலம், மேலதிக பாதுகாப்பு தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பன வாகனத்தின் / இயந்திரத்தின் தன்மை, உற்பத்தி நாடு, மதிப்பிடப்பட்ட பாவனைக்காலம், உற்பத்திசெய்யப்பட்ட வருடம் மற்றும் வாகனம் அல்லது இயந்திரங்களின் தொடர்புடைய ஏனைய மாற்றங்கள் என்பவற்றுக்கமைய மாறுபடும்.

குத்தகை வசதி வழங்குவதற்கு முன்னர் வாடிக்கையாளரின் மீள் செலுத்துகை இயலுமை, கடந்தகால கடன் செலுத்துகை நடத்தை, தேறிய பெறுமதி, மற்றும் ஏனைய குறிப்பிடப்பட கூடிய காரணிகள் என்பவற்றுடன் சிங்கர் பினான்ஸ் அனுமதி பெற்ற ஊழியரினால் கொடுகடன் தன்மை சுயமாக மதிப்பீடு செய்யப்படும்.

எம்மால் அனுமதிக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவகையில் உங்கள் வருமான தன்மையை பொறுத்து மீள் செலுத்தக்கூடிய முறையில் மாதாந்த தவணை முறையாகவோ அல்லது கட்டமைக்கப்பட்ட தவணை முறையாகவோ நீங்கள் தீர்மானித்து கொள்ள முடியும்.

குத்தகை ஒப்பந்தத்திற்கு நுழைவதற்கு முன்னாள் மாதாந்த தவணைக்கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் தொடர்பாக எம்மால் அறிவுறுத்தப்படும். எமது அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றீர்

(நிதி குத்தகை வசதி தொடர்பான சட்டங்கள் 2007 ம் ஆண்டின் 33ம் இலக்க குத்தகைச்சட்டம் (திருத்தப்பட்டது) மற்றும் ஒப்பந்த சட்டம் என்பனவாகும்)

சொத்துக்கான கடன்

உங்களுடைய தனிப்பட்ட / வியாபார / நிதி ரீதியான தேவைகளுக்காக நாம் கடன் வசதிகளை வழங்குவோம்.

குத்தகை வசதி வழங்குவதற்கு முன்னர் வாடிக்கையாளரின் மீள் செலுத்துகை இயலுமை, கடந்தகால கடன் செலுத்துகை நடத்தை, தேறிய பெறுமதி, மற்றும் ஏனைய குறிப்பிடப்பட கூடிய காரணிகள் என்பவற்றுடன் சிங்கர் பினான்ஸ் அனுமதி பெற்ற ஊழியரினால் கொடுகடன் தன்மை சுயமாக மதிப்பீடு செய்யப்படும்.

நாம் அசையா சொத்தின் மேல் தொழில்முறை அதிகரியினால் மதிப்பிடப்பட்ட முதன்மை அடமானத்தை வேண்டுகின்றோம்.

உ+ம் :- ஓர் சொத்தினை வாங்குவதற்கு அல்லது உங்களுடைய தொழிலுக்குரிய வியாபார முதலினை அதிகரிப்பதற்கு அல்லது உங்களுடைய வியாபார நிலையத்தை விரிவாக்குவதற்கு அல்லது உங்களுடைய குழந்தைகளின் கல்விசார் தேவைகளுக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்த சொத்துக் கடனானது சிறந்த தீர்வாக அமையும்.

உங்கள் மீள் செலுத்தக்கூடிய தவணைக் கட்டணத்தை உரிய ஆவணங்கள் மூலம் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

சொத்துக்கடனை அனுமதிப்பதற்கு முன்னாள் நாங்கள் உங்கள் அசையா சொத்தின் மேலான (காணி அல்லது கட்டடத்திற்கு) முதன்மை அடமானத்தினை ஆராய்வோம்.

ஆகக் கூடிய கடன் தொகை குறிப்பிட்ட சொத்தின் சந்தைப் பெறுமதியில் 70% ஆகவும், ஆகக் கூடிய மீள்செலுத்துகை காலமாக 60 மாதங்களையும் (5 வருடங்கள்) வழங்குவோம்.

சொத்துக்கடனுக்கான வட்டி வீதம்.

சிங்கர் பினான்ஸ் போட்டித்தன்மையுடைய வட்டி வீதங்களினை வெளிப்படையான விதத்தில் வழங்குகின்றது. அத்தகைய வட்டி வீதங்கள் வாடிக்கையாளரின் மீள்செலுத்தும் இயலுமை மற்றும் ஏனைய காரணங்களினால் வேறுபடும்.

சிங்கர் பினான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் ஈடுபடும் போது வட்டி வீதங்கள் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி எமது கம்பனி பிரதிநிதியிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு இத்தால் அறியத்தருகிறது.

வருடாந்த வட்டி வீதம், தண்டப்பணம், ஆவணக்கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் பற்றி எழுத்து மூலமாக கடன் கொடுப்பதற்கு முன்னரே அறிவிக்கப்படும்.

(சொத்து கடன்கள் தொடர்புடைய சட்டங்கள் 1990 ம் ஆண்டின் 3ம் இலக்க(திருத்தியது) ஈட்டுச்சட்டம் மற்றும் ஒப்பந்த சட்டம் என்பனவாகும்

மீள்சுழற்சிக் கடன்கள்

உங்களுடைய வசதிக்கேற்ப நாங்கள் கடன் வசதிகளை கட்டமைத்து உள்ளோம். மீள்சுழற்சி வசதி ஆனது வாகனங்களிற்கு எதிரான அடமான கடனாக வழங்கப்படும்.

மீள் செலுத்துகை மற்றும் நடைமுறைகள் என்பன குத்தகை கணக்கினை விட நெகிழ்வுத்தன்மை உடையது. நீங்கள் மாதாந்த வட்டித் தொகையை ஆகக்குறைந்த தொகையாக கொண்டமைந்ததற்கு இணங்க உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி கட்டணங்களை மீள்செலுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் கடன் வசதியை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ கடன் கொடுக்கப்பட்ட கால எல்லைக்குள் செலுத்தி முடிக்க முடியும். கொடுக்கப்பட்ட கடன் காலத்திற்கு முன்னதாகவே கடன்தொகையை செலுத்தினால் மேலதிக கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.

மீள்செலுத்துகைக் கடனுக்கான வட்டி வீதம்

சிங்கர் பினான்ஸ் போட்டித்தன்மையுடைய வட்டி வீதங்களினை வெளிப்படையான விதத்தில் வழங்குகின்றது. அத்தகைய வட்டி வீதங்கள் வாடிக்கையாளரின் மீள்செலுத்தும் இயலுமை மற்றும் ஏனைய காரணங்களினால் வேறுபடும்.

சிங்கர் பினான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் ஈடுபடும் போது வட்டி வீதங்கள் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி எமது கம்பனி பிரதிநிதியிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு இத்தால் அறியத்தருகிறது.

வருடாந்த வட்டி வீதம், தண்டப்பணம், ஆவணக்கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் பற்றி எழுத்து மூலமாக கடன் கொடுப்பதற்கு முன்னரே அறிவிக்கப்படும்.

(சொத்து கடன்கள் தொடர்புடைய சட்டங்கள் 1990 ம் ஆண்டின் 3ம் இலக்க(திருத்தியது) ஈட்டுச்சட்டம் மற்றும் ஒப்பந்த சட்டம் என்பனவாகும்)

கடன் காரணியாக்கல்

உங்களுடைய வியாபாரத்துக்குரிய தொழிற்படுமுதல் அல்லது நிதிநிலையை கூட்டுவதற்கான மிகச்சிறந்த தீர்வாக கடன் காரணியாக்கல் கடன்வசதி இருக்கும். நீங்கள் இவ்வசதி ஊடாக தனித்துவமான பலன்களை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் உங்கள் தொழிலை சிறந்த நிதி வளத்துடன் நடாத்தி செல்வதற்கு கடன் காரணியாக்கல் வியாபாரம் ஊடாக நாங்கள் உங்கள் கடனாளிகளின் பொறுப்புகளை பெற்றுக்கொண்டு அதனை முற்கூட்டியே பணமாக வழங்குவோம்.

கடன் காரணியாக்கல் வசதிக்குரிய வட்டி வீதங்கள்

வருடாந்த வட்டி வீதம், தண்டப்பணம், ஆவணக்கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் பற்றி எழுத்து மூலமாக கடன் கொடுப்பதற்கு முன்னரே அறிவிக்கப்படும். முன்னரே தீர்மானிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில் நாம் எமது சேவைகளை வழங்குவோம். ஒப்பந்தங்களை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அவ் ஒப்பந்தம் சம்பந்தமான நிபந்தனைகள் மற்றும் விதிகள் தங்களுக்கு வழங்கல் கடிதம் மூலம் வழங்கப்படும்.

கடன் காரணியாக்கல் சம்பந்தமான சட்டங்கள் ஒப்பந்த சட்டமாகும். எனினும் சொத்து அல்லது வாகனம் மீதான ஈடு போன்ற மேலதிக பிணைகளை கொண்டிருக்கும் பொருட்டு 1990 ம் ஆண்டின் 3ம் இலக்க (திருத்தியது) ஈட்டுச்சட்டம் பொருத்தமுடையதாகும்.

மேலதிக தெளிவுபடுத்தல்களிற்கு 0115400400 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டோ அல்லது எமது இணையத்தளமாகிய www.singerfinance.com, முகப்புத்தகப் பக்கத்திற்கோ சென்று தெளிவுபடுத்தவும்.

மேலும் சிங்கர் பினான்ஸ் கிளை நிறுவனங்களுக்கு நேரடியாகவோ சென்று எமது உத்தியோகத்தார்களை சந்தித்து எமது சேவைகளை மகிழ்வுடன் பெற்றுக்கொள்ளவும்.